



4

ஒருவகுக் கவிதையின் முன்னோடி: அல்லிப்ரேத் த விஞ்சு (Alfred de Vigny) 1797–1863

மன்னர் ஆச்சிமுறையில் நல்ஸ தொண்டாற்றிய ஒரு போர்வீரர் குழியில், பிரபு வம்த்தில், 1797 ஆம் ஆண்டு பிறந்தார் விஞ்சு. வாஸரூ போற்றும் போர்வீரனாகத் திகழ வேண்டும் என்ற எண்ணாம் இவருக்கு இயல்பாகவே அவைந்திருந்தது. ஆனால் இவர் வாழ்ந்த காலக்டம் இவருடைய எண்ணத்தை ஈடேறச் செய்யவில்லை.

4.1. பிறப்பின்வழி வந்த கசப்பு

ஃபிராஞ்சன் நாட்டில் புத்தி முடிந்து (1789–92) சில ஆண்டுகள் கழிந்த நிலை. மன்னர்க்கும்பட்டதினர்திடும் பொதுவாகப் பிரபுவர்க்கத்தில் பிறந்தவர்கள் அதையார்திடும் ஆய்வு வெறுப்பையும், கோபத்தையும் மக்கள் மனத்தில் விதைத்துவிட்டிருந்தன புரட்சியும் அதைத் தொடர்ந்த

வெ. ராஜகோபாலன்

39

மாற்றம் : நாட்டை விட்டோடும் இடைக்கால மன்னருக்குக் காவலாகச் செல்லும் பணி! ஆயினும், விஞ்சு மேலும் 12 ஆண்டுகள் படையில் இருந்தார். போர் ஏதும் நிகழவில்லை. இவருடைய கனவு சிதைந்தது. இராணுவத்திலிருந்து மிகுந்த மாற்றத்துடன் ராஜ்னாமாச் செய்தார் விஞ்சு. இலக்கியம் இவ்வரை ஈர்த்தத்து. ஏத்தோபரியா மதாம் த ஸ்தால், விகிந்தா உட்சோ ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது. கவிதைகள், நாடகங்கள் எழுதத் தொடர்கினார் விஞ்சு.

இல்லாயில் கசப்பு

1825இல் லிதியா பங்பரி (Lydia Bunbury) என்ற ஆங்கிலப் பெண்ணை மனம் புரிந்தார் விஞ்சு. இவருடைய தந்தை ஒரு கோமகவரார். இங்கிலாந்து நாட்டின் காலனியான ஜூபாக்கா தீவில் அயர்கவர்னர்க்கப் பணியாற்றியவர்; காவுமிக்கவர்; தம் மாபிள்ளையினால் அவர்க்கு ஓர் அஸல் சீயம்; மாப்பிள்ளையின் பெயர்கட்டத் தமக்கு மற்றுப்பிழுவதாக காட்டிகொள்ளவர். ஆங்கிலப் பெண்ணான லிகியாவுக்கோ ஃபிராஞ்சு மொழி பேசப் பிடிக்காது. இலக்கியம் என்றுவே அமல்க்கு வெறுப்பு. அவர் தன்கணவரை இலக்கிய வட்டங்களிலிருந்தும் எழுத்துவகை நாட்கள்களிடமிருந்தும் பிரித்துவிட விரும்பினார். மாறுக விஞ்சு ஒரு கவிதைத் தொடர்பை 1826இல் வெளியிட்டார். பிறகு ஒரு நால்வர் அதே ஆண்டில் வெளிவந்தது. நாடகம் எழுத நாட்டம் கொண்ட விஞ்சு ஷேக்ஸ்பீயரின் ஒத்தொல்லோவை ஃபிராஞ்சில் மொழியாக்கம் செய்தார் (1829); இது தந்த வெற்றியில் இரண்டு நாடகங்களைப் படைத்தார். அவை: La Maréchale d' Ancre (1831) Chatterton (1835). என்பன.

காதல்வாழ்வில் கசப்பு

நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்த காலக்டத்தில் விஞ்சு, மரியா தொர்வால் எனும் நாடக நடிகையைல் காதல் கொண்டார். மகப்பெரிய வெற்றிகள்... Chatterton எனும் நாடகத்தில் இந்தகைதான் கதநாயகியாக

அரசியல் பயங்கர நிகழ்வுகளும். எல்லாப் பிரபுகுடும்பங்களின் பராம்பரைச் சொத்துக்களும் பறிக்கப்பட்டு, அவர்கள் ஏழ்மை நிலைக்குத் தன்னப்பட்டுவிட்டனர். மேலும் அவர்கள் பிறப்பை இடத்துக்காட்டி சமுதாயம் அவர்களை வெறுப்புடன் என்னிடி நலக்கடி வந்த காலக்டம் அது. எப்படியோ தெய்வாதனமாக்கி கிள்லடின் கத்திக்கு உபிஸ்தபி, கிராமத்தில் ஒதுங்கி எனினமைக் குணால் ஒரு கம்பிரத்துடன் கண்ணியம் குறையாமல் வாழ்ந்து வந்தது விஞ்சு குடும்பம். தன் தாம்க்கு 40வயதும் தந்தைக்கு 60வயதும் இருந்தபோது பிறந்த அல்லப்போத் த விஞ்சு திடமான உடல்வாகினைப் பெற்றிருக்கவில்லை. அவருக்கு முன்னாப்பிறந்த மூற்று குழந்தைகளும் இறந்தவிட்டன.

என்னி வாழ்வகையில் கசப்பு

அறிவிர்சிறந்து விளங்கினார் விஞ்சு. பள்ளிப்படியில் அனைத்துப் பாங்களிலும் அவரே முதலிடம். அதனால், சக மாணவர்களின் பொறுப்பைக்கும் உயர்கூட பிறப்புக் கட்டிக்காட்டிப் பேசப்பட்ட பிரகாசத் தாற்றுக்காலங்கும் இவர் ஆளானால் விஞ்சு பின்னால் குறிப்பார்: “பள்ளிப் பருவத்தில் கூதானவர்களின் கிள்லால் பேச்கக்கள் என் மிஞ்சு உள்ளத்தில் ஒரு மிகவெறியை எழுப்பி ஆறாத வடுவாக நிலைப்பற்று விட்டன. பள்ளியில் நான் குழித்த நாள்கள்தாம் என் வாழ்வகையிலேயே மிகவும் துயரான நாள்கள்!”.

உத்தியோகத்தில் கசப்பு

விஞ்சு மாணவனாக இருந்தபோது நெப்போலியன் வெற்றிமேல் வெற்றியாக வாகை குடுப் புதியனையில் ஏறிக்கொண்டிருந்தார். இன வயது விஞ்சு தாழும் படையில் சேர்ந்து சிறந்த போர்வீரனாகத் திகழ வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால் இவர் வாலிப வயத்தைந்து படையில் சேர்ந்தபோது நெப்போலியனுக்குச் சரிவுகாலம் வந்துவிட்டது. களத்தில் ரீச்செயல்கள் செய்து விழுப்புன் பெற்றுப் புதியன்தாக கனவு கண்ட விஞ்சுக்குக் கிடைத்த முதல் இராணுவப்பணியே பெரிய

40

ஃபிரஞ்சு இலக்கிய வரலாறு

நடிக்தார். நடிகைக்கோ, தனக்கு ஏற்றம் தரும் கதாநாயகி பாத்திரங்களை விஞ்சு மேலும் வேலும் படைக்க வேண்டும் என்பதே குறி. சாகஸி இழுப்பி நடிப்பை நிஜெமென நம்பி மிகுந்த மன உளைச்சலுக்கும் சொல்ல முடியாத துப்பத்திற்கும் ஆளானார் விஞ்சு. காதல்தோல்லில் அவரை மிகவும் பாதித்தது.

சமூக வாழ்வில் கசப்பு

1837இல் விஞ்சுயின் தாயர் காலமானார். தாயின்மேல் அளவுகட்ட பாசம் கொண்டிருந்த விஞ்சுக்கு இந்த இழப்பு ஓர் இடுயாக வந்தது. Louis Philippe மன்னார்சிக் காலம் வந்தபோது அரசியல் துணியில் புதுந்து முக்கியத்துவம் பெற எண்ணிய இவருக்கு அதிலும் ஏராற்றம். தம் நண்ணார்கள் தம்மைப் பூர்க்கணிப்பதை இவர் உணர்ந்தார்; எழுத்துலகில் புகுப் தரும் ஃபிராஞ்சுக் காகதெழி உறுப்பினர் ஆகவேண்டும் என்று முயற்றார். அப்பதில் அறுபுறை தோல்விக்குப் பின்னரே கிட்டியது (1845இல்). நாட்டில் நடந்த பொதுத்தேவையில் (1848) நின்று விஞ்சு படுதோல்வியைத் தழுவினார்; பலவகையிலும் வந்த தோல்விகளால் துவண்டு தனினமேயே புகவிடம் என்ற முடிவுக்கு வந்து பொதுவாழ்விலிருந்து முற்றுமாக ஒதுங்கினார்.

முதுமையில் கசப்பு

தம் ஜூபத்து நாள்காவது வயத்தில் விஞ்சுக்குக் குடல் பற்றுநோய் கண்டது. (1851). 1853இல் இவர் மனைவி லி஡ா கண்பார்லை போய்ப் படுக்கையில் நோயாளியாக விழுந்தார். பத்து ஆண்டுக்காலம் தம் நோயையும் சகித்துக்கொண்டு தம் மனைவிக்கு வேண்டிய பணியினைக்களை ஆற்றினார் விஞ்சு. அக்கால கட்டத்தில் இவருக்குப் புத்துமத்துக் கொள்ளக்கூடில் மிகுந்த நாட்டம் ஏற்பட்டது. 1862இல் விஞ்சுயின் மனைவி இறுந்தான். அடுத்த ஆண்டே தம் பற்றுநோயோடு போராட்ட நோற்று விஞ்சுயிடம் உயிர் நீத்தார். தோல்வி மயமான வாழ்வகைக்கு ஒரு முற்றுப் புள்ளி வந்தது, 1863இல்.

இத்தகைய வழக்கை அமைப்பெற்று விஞ்ணி ஒரு துணியில் கொள்கைபாகவே இருந்ததைப் புரிந்துகொள்ள முடிந்து. அவர் கூறுவார்: “மனித வாழ்வின் துணங்களின் மாட்சி எனக்குப் பிழத்திருக்கிறது. தனியையும், கவிதையும் மனிதனுக்கு ஏற்றுமளிக்கக் கூடியதை; மொனாம் ஒன்றுதான் பெரிது; மற்றவை அனைத்தும் பலவீனம்”. அவருடைய கொள்கையினை விளக்கும் மேலும் ஒரு மேற்கொள் வருமாறு: “பலம்புதல் அழுதல் தொழுதல் இவையைனத்துமே கோழுத்தனம்; உள்கு எப்படி விதிக்கப்பட்ட தோ அந்த வழியில், தழனாளன உன் நீண்ட பணியினைத் தளர்வின்றிச் செய்; அதன்பின், என்னைப் போல் துண்பத்தை அனுபவித்து எதுவும் பேசாமல் இறந்துபோ.” இவை இவர் இயற்றிய ‘ஓர் ஒநாயின் இறுப்பு’ எனும் கவிதையின் இறுதி நாள்கு வரிகள். இக்கவிதையின் பிற்பகுதியின் பொழுதாகத்தை இவ்வத்தியாயத்தின் இறுதியில் காணலாம்.

4.2. விஞ்ணுயின் முக்கியப் படைப்புகள்

விஞ்ணுயின் படைப்புகளை கவிதை, நாடகம், புதினம் என்று இம்முன்று துறைகளிலும் காணலாம்.

சே மார்ஸ் (Cinq Mars) (1826) இது ஒரு சரித்திரப் புதினம். ஒரு பிரபு குலத்து வின் மன்னால் கைவிடப்பட்டபோதும் மதகுருவின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டபோதும், எவ்வாறு தன் கண்ணியத்தையும் கூட கொரவத்தையும் காத்து மரணத்தை ஈழிர்கொள்கிறான் என்பதை விவரிப்பது.

யூங்கால மற்றும் தந்காலக் கவிதைகள் Poèmes antiques et modernes 1827-37) இத்தொகுப்பு 21 கவிதைகளை உள்ளடக்கியது; மனித வரலாற்றின் மிகப்பெரிய சம்பவங்களை எடுத்து ஆராய்கிறது. தீர்க்க தரிசனத்தையும் பெரிய ஆற்றலையும் அளித்து கடவுள் கவிஞர்களைப் படைத்திருப்பதால் அவன் தான் வாழும் சமுதாயத்தில் மற்ற

சாதாரண மனிதர்களோடு இரண்டாற்க்கலங்குவிடமுடியாமல் தனித்துநின்று மறைகிறான் என்ற கருத்தைக் கூறுவது இந்நால்.

ஒத்தெல்லோ 1829 : ஷேக்ஸ்பீயர் நாடகத்தின் மொழியாக்கம்

ஸ்டெல்லோ (Stello)-1832 சமுதாயத்தில் ஒரு கவிஞரின் நிலையை விவரிக்கும் புதினம். “எந்தக் கலிலைதயம் ஒரு சத்தியத்தை நிலைநாடப் பணக்கப்படுவது. எந்தச் சமுதாயமும் ஒரு பொய்க்கைத் தன் அடிப்படையாக ஏற்றுக்கொண்டு இயங்கும் அமைப்பு” ஆகவே, உண்மையான எந்தக் கவிஞரும் தான் வாழுந்த சமூகத்தால் புரிந்து கொள்ளப்படாமலேயே, அதில் ஓர் அந்நியாகவே வாழுவது தவிர்க்க இயாகத் நியதி என்பது விஞ்ணுயின் கார்த்து.

ஷெத்தர்டன் (Chatterton)-1835 விஞ்ணுக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடுத்தந்த நாடகம் இது. (இதன் கதாநாயகியாக நடித்தவர் விஞ்ணுயின் காதலுக்குப் பாத்திரமான மரியா தொர்வால் (Maria Dorval). ஸ்டெல்லோ புதினத்தின் கருத்தையே நாடக வடிவில் உருக்கமாக அமைந்திருக்கிறார் விஞ்ணு ஒரு கவிஞர் வழங்கியில் வாடி உயிர்வழிவதற்கே அல்லத்துடத் தராம் தாந்த பணிகளை ஏற்க மனங்கூப்பாமல் தற்கொலை செய்து கொள்வதாக இது முடிகிறது.

செர்வித்துப்பாதை ஏ கிராந்தேர் மிலித்தேர் (Servitudes et grandeurs Militaires) (1835) ஒரு விவரமிற்ற படைவரின் மனச்சாட்சி இராணுவப்பணியின் கடமைகள் எழுப்பும் முரண்பாடான நிலைகளை ஆயும் நால் இது.

லே தெல்தினோ (Les Destinées 1864) விதிவழி ஆசிரியரின் மறைவக்குப்பின் வெளியிடப்பட்ட 11 கவிதைகளின் தொகுப்பு இது. விஞ்ணுயின் மிகச் சிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்நாலில் கீழ்க்கண்ட பிரபலமான நாள்கு கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

- ஸா மோர் தும் லூ (La Mort Du Loup) ஓர் ஒநாயின் இறப்பு.

- வா கெனாலேர் த சாம்சன் (La Colère de Samson) சாம்சனின் கோபம்: ஒரு புராணக் கதையின் உருவகத்தில் பெண் இனத்தின் நம்பிக்கைத் துரோகத்தைச் சாடுவது இது.
- வா மைசேர் துய் பெர்டே (La Maison du Berger) இடையனின் இல்லம்: துந்தற்ற மனிதனின் மனம் உடல் ஆத்மா எனுமிவை சமுதாயத்தை விட்டு விலகியோடுத் தனிமையைச் சான்ன புகுந்தால்தான் அமைதி காணமுடியும் என்று விவியற்றும் கவிதை.
- வா புத்தேம் அ வா மேர் (La Bouteille à la mer) கடவில் வீச்ப்பட்ட பட்டிள்: மாஞ்சுத்தின் தொடர் முன்னேற்றத்திலும், வருங்காலத்திலும் நம்பிக்கை கொள்ளச் செய்யும் கவிதை.

4.3. விஞ்ஞியின் கொள்கைகள்

விஞ்ஞி ஒரு துன்பியல் கொள்கையர் (Pessimist). “மனித வாழ்க்கை சோகமயமானது; ஏமாற்றங்களே நிலைநிற்கது; தனிமையும் மொன்மூடீம் அவனைக் கைதுக்கிவிடுமுடியும்” என்பது இவருடைய கொள்கை. இவர் படைத்த பாத்திரங்கள் இவரது இக்குறுத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவன்.

ஆனால், விஞ்ஞி மனிதனை வெறுப்பவர் அல்லர். அவர் காறுவார், “எனக்கு மனிதனைப் பிழக்கும்; அவனது நிலை கண்டு நான் பரிதாப்பட்டுகிறேன்” என்று. மனிதன் தனிமையை நாடவேண்டும் என்று சொல்கியிருப்பது, அவர் எண்ணம், அவன் மனிதசமுத்தயத்தை வெறுத்து காட்டுக்கு ஒத்திலிடுவேண்டும் என்பதன்; தனிமையான ஓர் இடத்துக்குச் சென்று அங்குத் தியாகத்தில் மூழ்கித் தன்னைப் பற்றியே நிற்கிறது அறிந்துகொண்டு, அதனால் ஆஸ்மைம் பெற்றுத் தேவைப்படும்போது செயற்கியப் பெய்க்கின்ற அற்றவைப் பெற வேண்டும் என்பதுதான். “தூரியமாகப் பூர்ப்பு; நகர்ப்புறங்கள் அனைத்தையும் விட்டு வெளியேறு.

அமலுக்குத் தனிமையும் மொன்மை தரவல்லவை; மற்றவை அனைத்தும் பலவைம். இந்த விதிமினிடம் தோற்றுவிடாமல் தன்னை உயர்த்திக்கொள்ள ஒரு வாய்ப்பு அவனுக்கு உண்டு. சோதனைகள் முன் அவன் துவங்கு சோர்வடைத்து செயலிழந்து விடாமல் தனக்கு உற்ற கடமையினைத் தளர்வின்றித் திடமாக ஆற்றி விதியை வெற்றி கொள்ளவேண்டும்.”

“ஒரு தலைமுறை அழியும் அதனைத் தொடர்ந்து வேறு ஒரு தலைமுறை தோன்றும். சட்டபொருள்கள் அழியலாம், சித்துப்பாருளாகிய கருத்துக்கள் அழிவதில்லை. கவிதாவைகள்டமிழும் அழியல் ஆற்றலும் என்மூடீ தொடர்க்கை. ‘கடவில் ஒரு பாட்டில்’ எனும் கலினதையின் மைக்கரு இதுதான். இவையும் விஞ்ஞியின் இல்லாப்பியில் கருத்துக்கள்.

விஞ்ஞி தம் சொந்த நிலையை எண்ணிப்பாக்கிறார். அவருடைய முதலதையாக்கள் எத்தனையோ பேர்கள் தொக்கையில் புரிந்திருந்தாலும் அவர்கள் பெயர் காலப்போக்கில் மறைந்துவிட்டன. தம் கவிதையின் மூலமாகத் தாம் ஒரு நிலைபெற்ற வாய்வினை எய்திவிட்டதாக அமைதிகாண்கிறார் விஞ்ஞி.

4.4. விஞ்ஞியின் கவித்துவம்

மற்ற புனையில் கவிஞர்களைப் போன்று, விஞ்ஞியின் கவிதை, ஏதோ ஒரு குறிப்பிட்ட தீவர் சம்பவத்தினால், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அல்லது ஒர் அதிர்ச்சியின் விளைவாகத் தோன்றியதன்; ஆற்கத் சிந்தனைக்குப் பின் வரும் ஒரு தந்துவத்தின் வெளிப்பாடு. இவருடைய கவிதை இலக்கணத்தையொட்டி இருந்தபோதும், செய்யுள் அலம்காரங்களைக் காட்ட வருபவை அல்ல.

தம் தத்துவத்தை விளக்க, விஞ்ஞி உருவகத்தைப் பயன் படுத்துவார். பாத்திரங்களை ஒரு குறிமிடாக (Symbol) பயன்படுத்துவது இவருடைய தனித்தன்மை. இத்தகைய குறிமிடுப் பாத்திரங்களின் செயல்பாடுகள், மிகுந்த ‘சல்பென்ஸ்’ கொண்ட நாடகமாக நம் கண்முன்

வழிப்பாதையின் பழுதிகள் உன் கால்களைக் கறைப்படுத்த வேண்டாம்” என்பது அவரது கூற்று.

பெயரும் புகழுமாக வாய்வது கூடாது என்பது விஞ்ஞியின் கருத்து: “மக்கள் மத்தியில் பிரச்சனைக்கும் என்னோராயும் அறியப்படுத்தான் மனிதனுக்கு நேரக் கடிய மிகப் பொயிச் சூன்னம் என்னையில் அவன் குணத்தில் அல்லது செயல்பாட்டில் ஏதோ ஒரு தீவிரக் குறை இருந்தால்தான் இத்தகைய பிராஸ்பாய்த்தை அவன் எய்த முடியும்!” என்பது அவர் கூற்று.

“கடவர் மனிதனுடைய துயர்களைத் தீந்தது வைப்பதில்லை. மனிதன் கடவால் கைவிலிப்பட்டவன். அவர் மனிதனிடமிருந்து விளக்கியே நிற்கிறார். மாஞ்சுத்தின் துபாய்கள்முன் அவர் மொனமாகி விளக்கிறார். மொனம் எனும் ஆழந்காணமுடியாத பாதாளம் மனிதனையும் கடவனையும் பிரித்து நிற்கிறது”.

“பெண்மை ஒரு மர்மான படைப்பு. ஒரு சமயம் வழுவற்ற ஆனால் உணர்ச்சிப் பிழுமாக அப்பெருள்கை இருக்கிறது. மறுசுயம், ‘தங்கமுறை பூசையாக பூசையாக்கும்’ பிரகாசித்து மனிதனை ஆழிவக்கு இழுத்துச் செல்கிறது”. இவையெல்லாம் விஞ்ஞியின் சில கோட்டாடுகள்.

பொதுவாகப் புனையில் கவிஞர்களின் எண்ணைம் என்ன வென்றால், “இயற்கை மனிதனுடைய துபாய்களில் பங்கு கொள்கிறது; துபாய் நேர்க்கையில் அவனுக்குப் புகலிடம் தந்து அராவனைத்து அறுதல் அரிகக் கல்வது” என்பதாகும். ஆனால் விஞ்ஞியின் கொள்கைப்படி, இயற்கை மனிதனிடமிருந்து விலக்கியே நிற்கிறது; அவன்விலை பற்றி அறந்துக் கவலையில்லை; அவனது துபாய்த் த அது பலின்து கொள்வதில்லை என்பதாகும். அவனுக்குத் தனிமையைத் தருவதோடு அதன் பணி முடிந்துவிடுகிறது.

“கடவால் கைவிலிப்பட்டு, விதிமினால் நகக்கப்படும் மனிதனுடைய வாய்வில், துபாய் மரணம் ஆகிய இரு நிலைகளே சத்யம்.

விரிந்து நம் கவனத்தை ஒருமைப்படுத்தும் தன்மையடையவை. உருவக்கல்வித் தடியிலிடப்படுத்தும் பிற்காலக் கவிஞர்களுக்கு விஞ்ஞி ஒரு முன்னோடி.

4.5. சுலவக்கச் சில துளிகள்

ஓர் ஒராயின் இறப்பு

.....

வந்த ஒராய் அமர்ந்து; குத்தி’டு நின்ற முன்னங்கால்களின் நகம் மணலில் புகுத்திருந்தன. ‘சுற்றும் எதிர்பாராம் சிக்கிக் கொண்டு விட்டோம், இனித் தப் பூசைது; உறவிலிடம் துபாக்க்கப்பட்டு அனைத்து வழிகளும் அடிப்படையின் நிற்கனம் அதைப்படிவிட்டன்; என்பதை உணர்ந்துகொண்டது. அப்போது திப்பிழம்பாய்த் தகிக்கும் தன் வாயினால் எதிரோ வந்த நிர்த்து வேவேடு நாய் ஒன்றியின் துடிக்கும் குரல்வகையைப் பாய்ந்து கவல்வித்து. என்கள் துபாக்க்கிளிருந்து பூரப்பட்ட குண்டுகள் அதன் உடலைத் துளைத்தன. கூரிய கத்திகள் அகன்ற அதன் குடவுக்குந்து இருந்துபோதும், செய்யுள் அலம்காரங்களைக் காட்ட வருபவை அல்ல. தம் தலைமுறை அழியும் சட்டபொருள்கள் அதிர்ச்சியில் புரிந்திருந்துபோதும் துபாக்கிளிருந்து பூரப்பட்டு நின்றன. இருப்பினும் அதன்வாய் இரும்புப் பிழ சுற்றும் தளாவல்லை இறுதிவரை. முதலின் இறந்து நாய்தான். குரல்வகை நெறிக்கப்பட்டுச் செல்த அதன்பினை, தன் காலின்கீழே துவண்டு விழுந்த பின்தான்,

அதை நழுவ விட்டு
எங்களை நிபிற்ந்து நோக்கியது ஒராய்.
அதன் உடலைத் துளைத்துச் சென்ற கத்திகள்
தலையடன் சேர்த்து அதனைத் தூத்துவிட்டன.
வழிந்தோயை அதன் இரத்தம்
புல்தவரைய நன்னத்தது.
அரைவட்ட வழவாய் அதனைக் குறிவைத்துக்
குவிந்திருந்தன எம் துப்பாக்கிகள்!
இன்னமும் அது எங்களைப் பார்த்துக்கொண்டேயிருந்தது!
அதுபின், நிட்டிப் படுத்துத்
தன்வாயில் வழிந்த ரத்தத்தை நக்கியது.
பின்று
தான் இறுந்து எப்படி என்பதைக்கூட
தெருந்துகொள்ள விரும்பாதது போல்
தன் பெரிய விழிகளை இறுதியாய் மூட
உயிர் நித்திது.
நாயிலிருந்து ஒகையெதுவும் ஏழுபாராம்.
நான் வெற்றித் துப்பாக்கிவிடு
என் நெற்றியை ஊன்றி நின்றேன்.
பின் நிலையை திரும்பிடவே,
படின்ட ஒநாடையைம்
குட்டிகள் இரண்டினையும்
தொடர்வநா வேண்டாமா
எனத் தீர்மானிக்க முடியவில்லை.
அவை மூன்றும்
இறுந்த இப்பொருநாயை
ஏதுபார்த்துக் காத்திருக்குமோ?
குட்டிகள் மட்டும் இல்லையியானில்
கைம்மை அடைந்த அவ்விளம்பெட்டட

தன் ஏற்றினைத் தனியே விட்டுப்
பிரிந்திருக்குமா இக்கொடிய
சோதனைக் கட்டத்தில்?
குட்டிகளை வளர்ப்பதே அதன் கட்சை!
காடுமலை வெளியில் பூர்வீக வாசிகளை
வேட்டையாடும் மனிதனுக்கு முன்னோடுச் சென்றிட
அழையப்பட்டதி கொண்ட சில நாய்கள்!!
வீட்டில் அவை தங்க இடங்கொடுத்து
அதற்கிடு கைம்மாறு என அங்காய்களுடன்
ஓர் ஒப்பந்தம் செய்து கொண்ட
மனித இனா!
“அவன் வாழும் நகப்புறம்
தலைகாட்டக் கூடாது;
பசி வாட்டினும் பொறுத்துக்கொள்”
என இக்குட்டிகளுக்கு
கற்றத்தா வேண்டுமே தாய்ச்சாய்!

ஜயகோ!
மனிதன்னப் பெயர்தான் பெரிது!
நான் வெட்கித் தலை குனிகிறேன்,
நம் பலவணம் கண்டு.
ஏற்றமிகு மிருகப் பிரவிக்கோ!

இல்லாழ்க்கையிலையும்
இது தந்த துயாக்களையும்
எப்படி விட்டுச் செல்ல வேண்டும்
என்று உங்களுக்கல்லவோ
நன்கு தெரிந்திருக்கிறது!
இப்புறவில் எப்படி இருந்தோம் என்பதையும்

என்ன விட்டுச் செல்கின்றோம் என்பதையும்
என்னைப் பார்க்கும்கால்,
மௌனமே பெரிது;
மற்ற அனைத்தும் பலவீனாம்!
காட்டில் திரியும் விலங்கே, நான்
உன்னை நன்கு புரிந்துகொண்டேன்;
அதுமல் உன் கனம் சிப்பாவை
என் இதுயந்தில் ஆழம் பறிந்துவிட்டதே!
அது எனக்குக் கற்பித்த பாயிது:
“காட்டிலே பிறந்த நான் காட்டிய
கம்பியிலு கலங்காத் திண்ணமை
எனும் மிக உயந்த நிலையிலை
ஆராய்ந்து சந்தித்து,
உன் ஆன்யா அதனை அடைவதற்கு முயற்சிசெய்.
புலம்புதல் அழுதல் தொழுதல் இவையைனாத்தும் கோழுத்தனம்!
உனக்கு எப்படி விதிக்கப்பட்டதோ, அந்த வழியினில்
கடுணமான நீண்ட உன் மகனியினைத் தளர்வின்றிச் செய்.
அதுபின் என்னைப் போல் துங்பம் அனுபவித்து
எதுவும் பேசாமல் இறந்துபோ!”

விதிவழி
(Les Destinées)



5

ஃபிரஞ்சு கவிச்சக்ரவர்த்தி :
விக்டேர் உய்கோ (Victor Hugo) 1802–1885

5.1. தூய உருப்பளிங்கு : அந்தராணம் முழுக்கும்

ஃபிரஞ்சு இலக்கியத்தில் மிகப்பெருங் கவிஞராகக் கருதப்படுவார் விக்டேர் உய்கோ, என்பத்து மூன்றாண்டுகள் உயிர் வாய்ந்த இவருடைய படைப்புகளில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு சுவாதிகார ஆட்சி, இரு மன்னராட்சி, இரு பூட்சிகள், இரு குடியாக ஆட்சி சமதாய மாற்றங்களும் இலக்கியப் பேசுக்குகளும் பிதிபலிக்கக் காணலாம். தாம் ஒரு “முழுங்கும் எதிரொலி” என்ற தமிழைக் கூறிக்கொள்வார் உய்கோ :

“காதல், கல்வதறை, புழும் இல்லாழ்க்கை,
ஒன்றுபின் ஒன்றாய் இனைவிடாது